

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, MAY 22, 1903.

NOTICE UNDER THE WASTE LANDS ORDINANCES, 1897, 1899, AND 1900.

TAKE notice, that unless within three months from the 1st day of May, 1903, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands or to some interest therein, make claim in person or in writing to the said lands or any of them or to some interest therein to the Special Officer appointed under section 28 of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900," at his office at Galle:

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. G. FRASER,
Special Officer.

Description of Lands referred to.

The lands commonly called or known as Barawayagewatta and Well-addara, situated in the village of Diyagasgoda in Magam pattywa of Hambantota District, in the Southern Province, containing in extent 119 acres 1 rood and 35 perches, shown as lots 29, 30, and 32 in sheet P¹⁷ XI, and preliminary plan 64, and in the annexed certified tracing therefrom, and bounded as follows : on the north by the Walawe-ganga, Pattiyakumburegodella claimed by Medagamage Baily and others, Walla-addara claimed by ditt., Pannileewawa claimed by ditto, Wellakela claimed by ditto, Kiralagasewa claimed by ditto, on the east by the Walawe-ganga; on the south by the seashore; on the west by the Walawe-ganga.

ప్రో. శ్రీ. తెఱిచర్,

ඩීමිටල් තොරතුරු


இவ்விதம் தான் கொண்டிருக்கும் காணியில் அல்லது அக்காணிகளில் வெற்றையும் குறித்து உரித்தப்பேசுவோர்கள் யாருமிருந்தால், அவர்கள் 28 ம் பிரிவின்படி பாளான காணிகளின் உட்டங்களின் 1897, 1899, 1900 ம் வருஷங்களில் ஏற்படுத்திய குறித்பான உத்தியோகத்தை முன்பாக காலி அவரது கந்தோரில் முகமுகமாய் அல்லது ஏழுத்த மூலமாய் தெரிப்பது மேற்படிக் காணி களை அல்லது அவற்றி வெற்றையும் குறித்து யாரும் உசிதம் உடனடித்த காண்பியக்குறுத்தால், மேற்கொலவிக் குறித்து உத்தியோகத்தை மத்தில் சொல்லப்பட்ட கட்டினங்கூட்டங்களில் தான் குக்க காடுத்திருக்கும் தந்துவங்களைக் கொண்டு தன் கையொப்புவிட்டு எழுத்து மூலமாய் சொல்லப்பட்ட காணிக்கு அல்லது அவைகளின் உரித்ததப் பேசுப்படவர்கள் வெளிப்படாவில்லை முத்திரிய அடங்கும் ஒரு வெளியங்கப்படுத்துவார்.

ஜே. ஜி. பெரேஸர்,
துறிப்பான் உத்தியேகண்டிர்.

சொல்லப்பட்ட கால்வரியன் வீவும்

தென் மாகாணத்தின் ஹம்பான்டெராட்டை டிஸ்திரிக்கில் மாகம்பத்துவையைச்சேர்ந்த தியகஸ்கொடை என்றும் கிராமத்திலூள்ள P¹⁷ XI. ம் அளவுக்கடதாசியிலும் 64 ம் இலக்க பிரதமபடத்திலும் காணப்படும் பங்குகள் 29 ம், 30 ம், 32 ம் பிரிவுடு வறவுயாகே வத்தும் வெவ்வறுத்தத்தும் யென்று பொதுவாய்ச் சொல்லப்படுகிற அல்லது அறியப்படுகிற இத்தோட்டண்ணத்திருக்கும் குழிக்கப்பட்டு உறுதிப்படுத்திய டாப்பில் வீவரிக்கப்பட்டதும் 119 ஏக்கர் 1 ஏட் 35 பர்சன் வில் தொழுவது :—

எனவே, வடக்கு-வல்வேகங்க், மெதகமகே பய்யாவும் சிவபேர்களும் உரித்துபேசும் பட்டியகுமிபுரேகாட்டலே, மேற்சொல்லியவர்கள் உரித்துபேசும் வெல்லுத்தற, மேற்சொல்லியவர்கள் உரித்துபேசும் பண்ணிடல்வெல, மேற்சொல்லியவர்கள் உரித்துபேசும் வெல்லக்கெலே, மேற்சொல்லியவர்கள் உரித்துபேசும் திறலகள்வை ; சிழக்கு-வல்வேகங்க் ; செக்கு-ட்டல்கரை ; மேற்கு-வல்வேகங்க்.



Scale of 16 Chains to an Inch.

Situation : Diyagasgoda village in Magam patti.

Preliminary plan 64.

Extent.

A. R. P.

Lot.	Name of Land.	Extent.
29, 30, 32 ...	Barawayagewatta and Wella-addara 119 1 35

Surveyor-General's Office,
Colombo, February 24, 1903.

Castral 16 chains P 17
XI.

P. D. WARREN,	Assistant Surveyor-General.
---------------	-----------------------------